

உடனடி வெளியீட்டுக்காக

**ப்ராம்ப்ட்டன் பிராந்திய கவுன்சிலராகிய பால் வின்சென்ட் அவர்கள்  
ஒன்ட்டேரியோ நகராட்சிகளின் சங்கத்திற்கு (AMO) 2020-2022 காலத்திற்கான  
இயக்குனர்கள் சபைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார்**

ப்ராம்ப்ட்டன், ON (ஆகஸ்ட் 18, 2020) – இன்றைய தினம், ப்ராம்ப்ட்டன் பிராந்திய கவுன்சிலராகிய பால் வின்சென்ட் அவர்கள் ஒன்ட்டேரியோ நகராட்சிகளின் சங்கத்திற்கு (AMO), 2020-2022 காலத்திற்கான இயக்குனர்கள் சபையின் பிராந்திய மற்றும் ஒற்றை அடுக்கு காக்கஸ் (Single Tier Caucus)-இன் ஒரு உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார்.

AMO என்பது ஒன்ட்டேரியோ மாகாணத்தின் ஆளுமை எல்லைக்கு உட்பட்ட கொள்கை மற்றும் திட்டச்செயல் விஷயங்களில் ஒன்ட்டேரியோ நகராட்சிகளின் நலன்களை பிரதிநிதித்துவம் செய்கிறது. AMO வின் இயக்குனர்கள் சபையானது தேர்ந்தெடுக்கப்பட்ட 29 நகராட்சி அலுவலர்கள் மற்றும் அவற்றைச் சார்ந்த உறுப்பினர்களைக் கொண்டது; இவர்கள் ஒன்ட்டேரியோ நகராட்சிகளின் பல்வேறு குழுக்களுக்கு பிரதிநிதித்துவம் செய்பவர்கள் ஆவர்.

AMO வின் 2020 ஆம் ஆண்டின் யுக்திரீதியான குறிக்கோள்கள் யாவும் இவற்றின் அடிப்படையில் ஆனவையாகும்: ஒன்ட்டேரியோ அரசாங்கத்துடன், நகராட்சியின் தரப்பில் ஆக்கபூர்வமான, சாதகம் பெறத்தக்க வகையில் செல்வாக்கு செலுத்துதல்; செல்வாக்கினை செலுத்துவதற்காக பல துறைகளின் உள்ளாக கூட்டாக பணி செய்தல்; தகவல்கள், பகுப்பாய்வு, நிஜமான கூற்றுக்கள் மற்றும் முக்கிய செய்திகளைக் கொண்டு, உறுப்பினராக இருப்பவர் வாதம் செய்து ஆதரவு தேடுதல்; மற்றும், நகராட்சி ஆளுமைக்கு ஆதரவளிக்கும் வகையிலான கல்வியறிவு மற்றும் நிகழ்ச்சித்திட்டங்களை வழங்குதல்.

ஆகஸ்ட் 17 முதல் 19 வரை நடைபெறுகின்ற AMO 2020 ஆம் ஆண்டின் மெய்நிகர் மாநாட்டில் ப்ராம்ப்ட்டன் நகரம் பங்கேற்கிறது. [இங்கு](#) மேலும் தெரிந்து கொள்ளவும்

### **அறிஞர் கூற்றுக்கள்**

“கவுன்சிலர் வின்சென்ட் அவர்கள், AMO இயக்குனர்கள் சபையில் ப்ராம்ப்ட்டன் நகரத்திற்காக மிக நன்றாக பிரதிநிதித்துவம் செய்வார். ஒன்ட்டேரியோவின் நகராட்சிகள் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் மற்றும் வாதம் செய்வதை பகிர்ந்துகொள்ள வேண்டும்; இதன் மூலம் ப்ராம்ப்ட்டன் நகரை நாம் இன்னும் பசுமையான நகரமாக ஆக்க எதிர்நோக்குகிறோம்; மற்றும், கோவிட்-19 தொற்றுப் பரவல் தாக்கங்களில் இருந்து பொருளாதார மீட்சி பெற்று வளர்ச்சியடைவதற்கான ஒரு பாதையை நாம்

வகுக்க வேண்டும்; இதற்கான செயல்பாட்டில் நாம் கூட்டு சேர விழைகிறோம். வலுவான ப்ராம்ப்ட்டன் நகரம் மற்றும் பீல் பிராந்தியம் அமைப்பதற்கான கவுன்சிலர் வின்சென்ட் அவர்களின் கடமையுணர்ச்சியானது AMO உறுப்பினர்களுக்கு கிடைத்த மாபெரும் ஒரு சொத்தாகும்.”

- பேட்ரிக் ப்ரவுன், மேயர், ப்ராம்ப்ட்டன் நகரம்

“AMO இயக்குனர்கள் சபைக்கு என்னைத் தேர்ந்தெடுத்திருப்பதன் மூலம் நான் கவுரவப்படுத்தப்பட்டிருக்கிறேன் மற்றும் மேயர் பிரவுன், மேயர் க்ராம்பீ, மேயர் தாம்ப்ஸன், தலைவர் ஐயான்னிக்கா மற்றும் நமது நகர சபையினருடன் பணியாற்ற ஆவலுடன் காத்திருக்கிறேன் மற்றும் ப்ராம்ப்ட்டன் நகரம் மற்றும் பீல் பிராந்தியத்தின் வளர்ச்சி மற்றும் பொருளாதார மீட்சிக்கான முன்னுரிமை கொண்ட விஷயங்களை மாகாண மட்டத்திற்கு கொண்டு வருவதையும் எதிர்பார்க்கிறேன்.”

- பால் வின்சென்ட், பிராந்திய கவுன்சிலர், வார்டுகள் 1 & 5, ப்ராம்ப்ட்டன் நகரம்

கனடா நாட்டில் மிக விரைவாக வளர்ந்து வரும் நகரங்களில் ஒன்றான ப்ராம்ப்ட்டன் தன் வசத்தில் 650,000 மக்களையும் 70,000 வணிக அமைப்புக்களையும் கொண்டிருக்கிறது. நாங்கள் செய்யும் ஒவ்வொரு காரியத்திலும் பொதுமக்களை மனத்தில் வைத்தே செய்கின்றோம். பலதரப்பட்ட சமுதாயத்தினர் எங்களுக்கு வலு சேர்க்கின்றனர், முதலீட்டை நாங்கள் ஈர்க்கிறோம், தொழில்நுட்பரீதியில் மற்றும், சுற்றுச்சூழல்ரீதியிலான புதுமைப் படைத்தலில் முன்னணி வகிப்பதற்கான பயணத்தில் நாங்கள் சென்றுகொண்டிருக்கிறோம். பாதுகாப்பான, நிலைத்து நிற்கவல்ல மற்றும் வெற்றிகரமான ஆரோக்கியமிக்க ஒரு நகரைக் கட்டமைப்பதற்கான வளர்ச்சிப்பாதையில் நாங்கள் பங்கு வகிக்கிறோம். [Twitter](#), [Facebook](#), மற்றும் [Instagram](#) ஆகியவற்றில் எங்களுடன் இணையுங்கள். [www.brampton.ca](http://www.brampton.ca) இல் இன்னும் தெரிந்துகொள்ளுங்கள்.

#### ஊடக தொடர்பு

மோனிக்கா துக்கல்

ஒருங்கிணைப்பாளர், ஊடகம் & சமுதாய ஈடுபாடு

யுக்திரீதியான தகவல் தொடர்பு

ப்ராம்ப்ட்டன் நகரம்

905-874-3426 | [Monika.Duggal@brampton.ca](mailto:Monika.Duggal@brampton.ca)